

7

நாணயக்கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

முடக்கப்பட்ட பணவீக்கம் மற்றும் பணவீக்க தோற்றுப்பாடு, உள்ளார்ந்த வளத்தைவிடக் குறைவான பொருளாதார வளர்ச்சி, மெதுவடையும் தனியார் துறை கொடுகடன் வளர்ச்சி, உயர்ந்த பெயரளவு மற்றும் உண்மை வட்டி வீதங்கள் மற்றும் உலகளாவிய நாணயக் கொள்கை தளர்த்தல்கள் போன்றன 2019இல் மத்திய வங்கியினை அதிகளவில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைமையை நோக்கித் தூண்டியிருந்தன. 2018 நவம்பர் மற்றும் 2019 மார்ச்சில், மத்திய வங்கியானது வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கத்தக்க நியதி ஒதுக்கு வீதத்தினை மொத்தமாக 2.50 சதவீதத்தினால் குறைத்த வேளையில் ஓர் நடுநிலையான நாணயக் கொள்கை நிலைமையினை பேணுவதனைச் சுட்டிக்காட்டியது. இத்தகைய நடைமுறைகளானவை உள்நாட்டு பணச் சந்தையில் மேலதிக திரவத்தன்மையினை பதிவுசெய்ய உதவியபோதிலும் பெயரளவு மற்றும் உண்மை நியதிகள் ஆகிய இரண்டிலுமான சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்பட்டன. 2018இன் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினைத் தொடர்ந்து, 2019இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில், வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் அதேபோன்று ஏனைய நாணயக் கூட்டுக்கள் ஆகியன கடுமையாக குறைவடைந்தமைக்கு, உயர் சந்தை கடன் வழங்கல் வீதங்கள், உயிர்த்த ரூபியறு தாக்குதல்கள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் எதிர்மறையான முதலீட்டாளர் மனோபாவங்கள் என்பவற்றுடன் சேர்ந்து 2018இல் அவதானிக்கப்பட்ட பேரண்டப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நாணய, இறை மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் பெரிதும் காரணமாயின. நிரம்பல்பக்க அபிவிருத்திகளின் பெருமளவான காரணத்தினால் பணவீக்கத்தில் தற்காலிக உயர்வு அவதானிக்கப்பட்ட போதிலும், இத்தகைய காரணிகளால் ஆதரவளிக்கப்பட்டு, கரிசனைக்குரிய காலப்பகுதியில் பணவீக்கம் அதேபோன்று பணவீக்க எதிர்பார்க்கைகள் ஆகியன முடக்கப்பட்ட கேள்வி அழுத்தங்களை பிரதிபலித்து பெரிதும் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டன. வைப்பு மற்றும் கடன் வழங்கல் மீதான உயர்ந்த சந்தை வட்டி வீதங்களை குறைத்தல் மற்றும் வைப்புத் திரட்டல்களில் காணப்படும் ஆரோக்கியமற்ற போட்டிகளை மட்டுப்படுத்துவதன் மூலம் நிதியியல் சந்தைகளினூடாக நாணயக் கொள்கை பரிமாற்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் போன்றவற்றிற்காக 2019 ஏப்பிரலில் மத்திய வங்கியினால் நிதியியல் நிறுவனங்களின் வைப்பு வட்டி வீதங்களின் மீது அடியுச்ச மட்டம் பிரயோகிக்கப்பட்டது. இதன் காரணமாக, வைப்பு வட்டி வீதங்கள் மற்றும் அரசாங்கப் பிணையங்கள் மீதான வருவாய்கள் ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பினைக் காட்டின. அதேவேளை, 2019 ஏப்பிரலில் இலங்கை மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களின் சாத்தியமான குறைப்பு தொடர்பான சந்தைக்கான முன்னோக்கிய வழிகாட்டலினை வழங்கியது. முடக்கப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் நாணய வளர்ச்சியின் குறைப்பு அதிகளவில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையை நோக்கிய உலகளாவிய நகர்வு என்பவற்றினைப் பயன்படுத்தி மற்றும் ஒப்பீட்டளவான உறுதியான வெளிநாட்டு துறையினால் ஆதரவளிக்கப்பட்டு 2019 மே இறுதியில் மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வீதம் ஆகியவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதம் ஆகக் குறைத்து நாணயக் கொள்கையினைத் தளர்த்தியது. உற்பத்தித் திறன்மிக்க பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கு கிடைக்கத்தக்கதாகவுள்ள நாணயக் கொள்கை இடைவெளிகளைக் கவனத்தில்கொண்டு, 2019 ஓகத்தில் மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.00 சதவீதம் மற்றும் 8.00 சதவீதமாக மேலும் குறைத்தது. இருப்பினும், பெரும்பாலான சந்தை வழங்கல் வீதங்கள் கீழ்நோக்கி நகர்வில் இறுக்கமானதாக தொடர்ந்து காணப்பட்டமை, சந்தை வட்டி வீதங்களுக்கான நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் பரிமாற்றத்தினை மேம்படுத்துவதற்கான மேலதிக கொள்கைச் செயற்பாடுகளினை தேவைப்படுத்தியது. இதன்படி, ஒரு தற்காலிக வழிமுறையாக, சந்தை கடன் வழங்கல் வீதங்களில் ஒரு கணிசமான குறைப்பை ஏற்படுத்தி கடன் வழங்கல்களை ஊக்குவிப்பதையும் பொருளாதார வளர்ச்சியின் மீளெழுச்சியினையும் நோக்கமாகக் கொண்டு, செத்தெம்பரில் மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வங்கிகளின் கடன் வழங்கல் வீதங்கள் மீதான அடியுச்ச மட்டத்தினை விதித்தது. அதேவேளை, மத்திய வங்கியானது 2019 ஏப்பிரலில் விதிக்கப்பட்ட உரிமம்பெற்ற வங்கிகளின் வைப்பு வீதங்கள் மீதான அடியுச்ச மட்டத்தினை நீக்கியது.


மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு

- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக மேலும் பாதிக்கப்பட்ட குறைவான பொருளாதார வளர்ச்சி, விரைவாகக் குறைவடைந்த தனியார் துறை கொடுகடன் மற்றும் முடக்கப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய போன்றவற்றிற்கு மத்தியில், 2018 ஏப்பிரல் வரை பேணப்பட்ட நடுநிலையான நாணயக் கொள்கைக்குப் பின்னர், உலகளாவிய ரீதியில் நாணயக் கொள்கையின் அதிகரித்த தளர்த்தலுடன் இணங்கியதாக 2019இல் மத்திய வங்கியானது தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு மாறியது. மத்திய வங்கியானது 2018 ஏப்பிரலில் அதன் நிலைப்பாட்டை தளர்த்துவதற்கான முன்னோக்கிய வழிகாட்டியினை வழங்குவதற்கு முன்னர் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் நாணயக் கொள்கை இயலுமைப்படுத்தல்களுக்கு பதிலுறுத்தும் விதத்திலான மூலதன வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக, 2018 ஏப்பிரல் வரை நடுநிலையான நாணயக் கொள்கை நிலைமையினை பேணியது. நடுநிலையான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை பேணுகின்ற வேளையில், 2018 செப்டெம்பர் நடுக்காலப்பகுதியிலிருந்து அவதானிக்கப்பட்ட உள்நாட்டு பணச் சந்தையின் பாரிய மற்றும் விடாப்பிடியான பற்றாக்குறை மட்டங்களை நிவர்த்திசெய்யும் நோக்கில், மத்திய வங்கியானது வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்பு பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கத்தக்க, நியதி ஒதுக்கு விகிதத்தில் 2018 நவெம்பர் மற்றும் 2019 மாச்சு காலப்பகுதியில் மொத்தமாக 2.50 சதவீதத்தினால் குறைத்தது. இது உள்நாட்டு பணச் சந்தை திரவத்தன்மையில் ஓர் மேம்பாட்டினை தோற்றுவித்ததுடன், 2019 ஏப்பிரல் நடுப்பகுதியிலிருந்து சந்தை திரவத்தன்மையானது மிகையான மட்டத்திற்கு மாறியது. உயர்ந்த பெயரளவு மற்றும் உண்மைச் சந்தை வட்டி வீதங்களுக்கு மத்தியில், மந்தமான பொருளாதார வளர்ச்சி, முடக்கப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் மற்றும் தனியார் துறை கொடுகடனிலான தொடர்ச்சியான குறைப்பு போன்றவற்றை கருத்திற்கொண்டு 2019 ஏப்பிரலில் மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களின் எதிர்கால குறைப்புகள் தொடர்பான சந்தைக்கான முன்னோக்கிய வழிகாட்டலினை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, சந்தை வட்டி வீதத்தினை குறைப்பதன் மூலம் தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சல்களை உயர்த்தும் நோக்கில், மத்திய வங்கி 2019 மே இறுதியில் அதன் கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் ஆகியவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதத்திற்குக் குறைப்பதன் மூலம் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை வட்டமொன்றிற்கு மாறியது. இதற்கு மேலதிகமாக, நிதியியல் முறைமையினூடாக நாணயக் கொள்கை பரிமாற்றத்தினை துரிதப்படுத்துவதற்கான தேவையினடிப்படையில், 2019 ஏப்பிரல் 26 இலிருந்து

நடைமுறைக்குவரும் விதத்தில் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் வைப்புக்கள் மீதான வட்டி வீத உச்ச எல்லையை விதித்திருந்தது. தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளுடன் சேர்ந்து இத்தகைய வழிமுறைகளின் மூலம் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பாக சந்தை வைப்பு வீதங்கள் படிப்படியாக கீழ்நோக்கி சீராகத் தொடங்கிய வேளையில் சந்தை கடன் வழங்கல் வீதங்கள் திடமான கீழ்நோக்கிய இறுக்கப்போக்கில் தொடர்ந்திருந்தன. இச்சூழ்நிலையில், கடன் வழங்கல் வீதங்களில் ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பினைத் தூண்டும் நோக்கில், மத்திய வங்கி 2019 ஓகத்து 23ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் ஆகியவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதம் மற்றும் 8.00 சதவீதத்திற்கு மேலும் குறைத்தது. தொடர்ச்சியான தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடு அதேபோன்று வைப்பு வீதங்கள் மீதான உச்சமட்ட விதிப்புக்களின் மூலமான நிதியச் செலவுகளின் குறைப்பு போன்றவற்றிற்கு மத்தியிலும், சந்தை கடன் வழங்கல் வீதங்கள் வைப்பு வட்டி வீதங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிக்கேற்ப கீழ்நோக்கி சீராக்கப்படவில்லை. கொள்கை வழிமுறைகளின் பரிமாற்றத்தில் காணப்பட்ட முறையற்ற விடாப்பிடியான தாமதச் சூழலில், சந்தை கடன் வழங்கல் வீதங்களுக்கான அண்மைக்கால கொள்கை முடிவுகளின் பரிமாற்றத்தினை வினைத்திறனாக மேம்படுத்துவதற்காக மத்திய வங்கியானது 2019 செப்டெம்பர் 24இல் கடன் வழங்கல் வீதங்களிற்கான உச்ச எல்லையை விதித்த வேளையில், உரிமம்பெற்ற வங்கிகள் மீதான வைப்பு வீத உச்ச எல்லையை நீக்கியது. இதன்படி, 2019 ஏப்பிரல் இறுதியிலிருந்து பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்கள் 2019 ஒத்தோபர் 15இல் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான கடன் வழங்கல் வீதத்தினை 2019 ஏப்பிரல் இறுதியியல் பிரயோகிக்கத்தக்க விதத்திலிருந்து

வரைபடம் 7.1

துணைநில் வீத வீச்சு மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம்




200 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்கான கட்டளை ஒன்றினை உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வழங்கியது. 2019 ஏப்பிரல் 26இல் உள்ளவாறு அறிக்கையிடப்பட்ட மட்டங்களிலிருந்து வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதத்தினை 2019 நவம்பர் 01இல் 150 அடிப்படைப் புள்ளிகளினாலும் 2019 திசம்பர் 27இல் 250 அடிப்படைப் புள்ளிகளினாலும் குறைப்பதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு கட்டளையிடப்பட்டது. மேலும், கொடுகடன் அட்டை முற்பணங்கள் மீது விதிக்கப்படும் வட்டி மற்றும் முன் ஒழுங்குபடுத்தப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்று போன்றவற்றிற்கு 2019 நவம்பர் 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆண்டுக்கு 28 சதவீதம் மற்றும் 24 சதவீதம் எனும் உயர்ந்தபட்ச வீதம் விதிக்கப்பட்டது. மத்திய வங்கியின் இத்தகைய நாணய மற்றும் ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் காரணமாக, கடன் வழங்கல் வீதங்களில் ஓர் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன் இது கொடுகடனுக்கான கேள்வியினை படிப்படியாக மேம்படுத்துவதன் மூலம், பொருளாதார செயற்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்கு பங்களிக்கும். மத்திய வங்கியானது வழங்கல் வீத உச்ச எல்லையை 2020 மார்ச்சில் மீளாய்வு செய்யும்.

- நிரம்பல்பக்க சாதகமான அபிவிருத்திகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கேள்வி நிலைமைகள் என்பவற்றுடன் இசைந்து செல்லும்விதத்தில், பணவீக்கமானது 2019இன் முதல் ஒன்பது மாதகாலப்பகுதியில் விரும்பத்தக்க மட்டத்தில் பெரிதும் தொடர்ந்திருந்தது. 2018 திசம்பரில் 2.8 சதவீதமாக பதிவுசெய்யப்பட்ட கொழுப்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொருவிசு, 2013=00) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் மதிப்பிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2019 மே மாதமளவில் நடு ஒற்றை இலக்க மட்டத்தினை அடைந்தது. பணவீக்கத்தின் இத்தகைய

விரைவுபடுத்தலானது உள்நாட்டு பெற்றோலிய விலைகள் உள்ளிட்ட நிருவகிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுகின்ற விலைகள் மேல் நோக்கிய திருத்தங்கள், வீட்டு வாடகையிலான அதிகரிப்பு மற்றும் சில உணவு மற்றும் உணவல்லாத பொருட்களின் விலைகளுக்கான மேல்நோக்கிய வரித் திருத்தங்கள் போன்றவற்றினால் பெரும்பாலும் உந்தப்பட்டது. 2018 இறுதிக் காலப்பகுதியில் காணப்பட்ட ரூபாவின் கடுமையான பெறுமதித் தேய்வின் பாதகமான தாக்கமும் 2019 காலப்பகுதியில் பணவீக்கத்தின் விரைவான தன்மைக்குப் பங்களித்தது. இதனைத் தொடர்ந்து, உயர்ந்தளவான உணவுப் பொருள் விலைகளினால் உந்தப்பட்டு 2019 செப்டெம்பரில் மீண்டும் 5.0 சதவீதத்திற்கு விரைவடைவதற்கு முன்னர், உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சியின் காரணமாக 2019 ஓகத்தில் 3.4 சதவீதத்திற்கு பணவீக்கம் வீழ்ச்சியடைந்தது. ஆண்டு சராசரி முதன்மைப் பணவீக்கமானது 2018இன் இறுதியில் காணப்பட்ட 4.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 செப்டெம்பரில் 3.9 சதவீதமாகக் காணப்பட்டது. இதையொத்த போக்கினைத் தொடர்ந்து தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு. 2013=100) அடிப்படையிலான ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கமும் 2018 திசம்பர் இறுதியில் காணப்பட்ட 0.4 சதவீதத்திலிருந்து 2019 ஏப்பிரலில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லாத பணவீக்கம் ஆகிய இரண்டிலுமான வீழ்ச்சி அதேபோன்று அடிப்படை விளைவு போன்றவற்றின் காரணமாக யூன் மற்றும் யூலை மாத காலப்பகுதியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட ஆண்டுக்காண்டு முதன்மை பணவீக்கம் வீழ்ச்சியடைந்த போதிலும், தே.நு.வி.சு. அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் உணவு பணவீக்கத்தினால் உந்தப்பட்டு ஓகத்தில் 3.4 சதவீதத்திற்கு செப்டெம்பரில் 5.0 சதவீதத்திற்கும் மீண்டும் உயர்வடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில், தே.நு.வி.சு. அடிப்படையின் முதன்மைப் பணவீக்கம் 2018


வரைபடம் 7.2

ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கத்திற்கான (கொ.நு.வி.சு) பங்களிப்பு



வரைபடம் 7.3

ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கத்திற்கான (தே.நு.வி.சு) பங்களிப்பு



இறுதியில் காணப்பட்ட 2.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 செத்தெம்பரில் 2.3 சதவீதத்தில் காணப்பட்டது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுகள் அண்மைய காலத்தில் சில விலை அமுத்தங்களை தோற்றுவிக்கக்கூடிய வேளையில் அரசு பணியாளர்களின் கூலிகள் மற்றும் சம்பளங்களின் உயர்வுகள் நடுத்தர காலத்தில் பணவீக்க இடர்நேர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இதன்படி, பணவீக்கமானது 2019இன் எஞ்சிய காலப்பகுதியில் 4-6 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகக் கொண்ட விரும்பத்தக்க பணவீக்க இலக்கின் மேல் எல்லைக்கு அண்மையில் மாறாதிருக்கும் போல காணப்படுகின்றது. பொருத்தமான உரிய காலத்திலான கொள்கை வழிமுறைகள் மற்றும் சீராக நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் போன்றவற்றின் மூலம் ஆதரவளிக்கப்பட்டு பணவீக்கமானது நடுத்தர காலத்தில் விரும்பத்தக்க எல்லைக்குள் பேணப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

- பணவீக்கத்தின் கேள்வியினால் உந்தப்படும் கூறுகளின் முக்கிய குறிகாட்டியான மையப் பணவீக்கமானது 2019 சனவரியில் மிக உயர்வாக சான்றுபகர்கின்றமைக்கு வீடமைப்பு மற்றும் கல்வி வகைகளின் ஒரே தடவையிலான சீராக்கமே பிரதான காரணமாகக் காணப்பட்டதுடன் அதன்பின்னர் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பெரிதும் மாறாதிருந்தது. மேலும், நல வகை முழுவதிலுமான விலைகளின் அதிகரிப்புக்கள் நிர்வாக ரீதியில் தீர்மானிக்கப்படுகின்ற பண்டங்களின் விலைகள் மற்றும் 2018இன் பிற்காலப்பகுதியில் ரூபாவின் தேய்மானத்தின் பின்தங்கிய விளைவுகள் போன்றவை 2019 மே வரையான காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு மையப் பணவீக்கத்தில் ஓர் படிப்படியான அதிகரிப்பினை ஏற்படுத்தியது. எனினும் தொடர்ந்துவந்த மாதங்களில் தளம்பலடையாத உணவுப் பொருட்களின் விலைகளிலான மெதுவடைதல்களை தொடர்ந்து மையப் பணவீக்கமானது ஒரு சிறிய கீழ்நோக்கிய சரிவிற்கு முகம்கொடுத்தது. இதன்படி, கொ.நு.வி.சு. அடிப்படையிலான ஆண்டுக்காண்டு மையப் பணவீக்கமானது 2018இன் இறுதியில் காணப்பட்ட 3.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 செத்தெம்பரில் 5.6 சதவீதமாக விளங்கிய அதேவேளையில் ஆண்டுச் சராசரி மையப்பணவீக்கம் 2018இன் இறுதியின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2019 செத்தெம்பரில் 5.1 சதவீதமாகவிருந்தது. இத்தகைய போக்கினைத் தொடர்ந்து, 2018 இறுதியில் 3.1 சதவீதமாகக் காணப்பட்ட தே.நு.வி.சு. அடிப்படையிலான ஆண்டுக்காண்டு மையப் பணவீக்கமானது 2019 ஏப்பிரலில் 6.3 சதவீதமாக உயர்வடைந்ததுடன் 2019 செத்தெம்பர் இறுதியில் 5.6 சதவீதத்திற்கு படிப்படியாக மெதுவடைந்தது. ஆண்டு சராசரி அடிப்படையில், தே.நு.வி.சு. அடிப்படையிலான மையப் பணவீக்கம் 2018 இறுதியில் காணப்பட்ட 2.4 சதவீதத்திலிருந்து 2019 செத்தெம்பர் இறுதியில் 5.2 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. வீடமைப்பு மற்றும் கல்வி வகைகளில் அவதானிக்கப்பட்ட ஒரே தடவையிலான சீராக்கத்தின் விளைவானது 2020 சனவரியில்

இல்லாதொழிவதற்கு முன்னர் 2019 முழுவதும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.


- 2019இன் இது வரையான காலப்பகுதியில் கம்பனித் துறையின் பணவீக்க எதிர்பார்ப்புகள் 4-6 சதவீத எல்லையின் கீழ் எல்லைக்கருகில் பெரிதும் மாறாதிருந்த வேளையில் வீட்டுத் துறையின் எதிர்பார்ப்புக்கள் இவ்வெல்லையின் மேல் எல்லைக்கருகில் மாறாது காணப்பட்டன. பண்டங்களின் விலைகளிலான அதிகரிப்புக்கள், உயிர்த்த ரூபியறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் அமைதி மற்றும் உறுதிப்பாடு தொடர்பான கரிசனைகள் மற்றும் ரூபாவின் தேய்வு போன்றவையே தங்களின் பணவீக்க எதிர்பார்ப்புகளுக்கான பிரதான காரணங்களென கம்பனித்துறையின் பதிலுறுப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். அதேவேளை, உயிர்த்த ரூபியறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் அமைதி மற்றும் உறுதிப்பாடு தொடர்பான கரிசனை, பண்ட விலைகளிலான அதிகரிப்பு மற்றும் சம்பளம் மற்றும் கூலிகளிலான அதிகரிப்பு போன்றவையே தங்களின் எதிர்கால பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய பாதிக்கும் காரணிகளாக வீட்டுத் துறையின் பதிலுறுப்பாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டது.
- வெளிப்படையான நெகிழ்வுத்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் நோக்கிய மாறுதல்களுக்காக, மத்திய வங்கியானது பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டத்திற்கு அண்மையில் உறுதிப்பாட்டுடன் வைத்திருந்து அதன் மூலம் நிலைத்திற்கும் வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுக்கும் இலக்குடன் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றிற்குள் நாணயக் கொள்கைகள் தொடர்ந்தும் நடத்தியது. 1980இல் ஆரம்பத்திலிருந்து நாணயக் கூட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நாணயக் கொள்கையை நடாத்திய மத்திய வங்கி 2015இல் ஓர் மேம்படுத்தப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்புக்கு மாறியதன் மூலம் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலை நோக்கி முன்னேறுகின்ற முக்கியமானதொரு படியை மேற்கொண்டது. இந்நடைமுறைக் கட்டமைப்பில், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் செயற்பாட்டு இலக்காகத் தொழிற்படுகின்ற வேளையில் விரிந்த பணமானது (M_2) நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் முக்கிய குறிகாட்டி இலக்காக தொடர்ந்தும் காணப்பட்டது. சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது குறிப்பாகக் கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் போன்ற சந்தை அடிப்படையிலான நாணயக் கொள்கைக் கருவிகளால் தொடர்ந்தும் வழிநடத்தப்பட்டது. அதேவேளை, 2020 அளவில் வெளிப்படையான நெகிழ்வுத்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் சுமுகமான மாற்றமொன்றிற்கு மிக முக்கியமானதாகக் காணப்படும் சட்ட உருவாக்கங்கள் உள்ளடங்கலாக, முக்கிய சீர்திருத்தங்களின் நிறுவன மயமாக்கல்களின் செய்முறையின் மத்திய வங்கி கணிசமான முன்னேற்றமடைந்துள்ளது.

- குறிப்பாக, நெகிழ்ச்சி தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் நோக்கிய அதன் மாற்றங்கள் மீது பொருளாதாரத்தின் ஆர்வலர்களை அறிவூட்டும் நோக்கில் மத்திய வங்கியானது அதன் தொடர்பூட்டல் உபாயத்தினைத் தொடர்ந்தும் மேம்படுத்தியது. நாணயக் கொள்கையின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துதல் அதேபோன்று பணவீக்க எதிர்பார்க்கக்கூடிய விளைத்திறனுடன் முகாமைசெய்தல் மற்றும் நிலைநிறுத்தல் போன்ற நோக்கில் உள்ளக மற்றும் வெளியகத் தொடர்பூட்டல் இரண்டினையும் விருத்தி செய்வதற்காக பல்வேறு முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டன. ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களுக்கு அறிவூட்டுவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தகவல் தொடர்புகளை வெளியிடுதல் போன்றவற்றை மத்திய வங்கியானது தொடர்ந்தும் மேற்கொண்டது. மேம்படுத்தப்பட்ட முன்னோக்கிய நாணயக் கொள்கை மீளாய்வு மீதான பத்திரிகை வெளியிடுதலுக்குப் பிற்பாக வெளிநாட்டுத் துறை அபிவிருத்திகள் மற்றும் பல்வேறு ஏனைய அபிவிருத்திகள் மீதான பத்திரிகைக் கூற்றுக்கள் போன்றவற்றையும் வெளியிட்டது. பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பொதுமக்களுக்கு மிகத்தெளிவான விளக்கத்தினை வழங்குவதற்காக தரவு வரைபடங்களுடன் கூடிய ஆண்டறிக்கை போன்ற அதன் முக்கிய வெளியீடுகளின் உள்ளடக்கம் மற்றும் வடிவத்தினை மத்திய வங்கி மேம்படுத்தியது. மத்திய வங்கியானது நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த குறிகாட்டிகளிலும் பொருளாதார மற்றும் நிதியியல் புள்ளிவிபரங்களை பரப்பியதுடன் அதன் வெப்தளத்திலும் அதேபோன்று அதன் தரவு நூலகத்தினூடாகவும் வெளியிட்டது. மேலும், பத்திரிகை மாநாடுகள், செயலம்வுகள், விரிவுரைகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஏனைய முக்கிய அலுவலர்களின் உரைகள் போன்றவற்றினூடாக முக்கிய பேரண்ட அபிவிருத்திகள் மற்றும் கொள்கை வழிமுறைகள் தொடர்பான இற்றைப்படுத்தல்களை கிரமமான அடிப்படையில் மூன்று மொழிகளிலும் மத்திய வங்கி வெளியிட்டது.

நடைமுறைக்குவரும் விதத்தில் 6.00 சதவீதத்திற்கு 1.5 சதவீதம் கொண்ட குறைப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட நிரந்தர திரவத்தன்மை உள்ளீட்டுக்கு மத்தியில் பணச் சந்தைத் திரவத்தன்மையானது 2019 ஆரம்பத்தில் தொடர்ந்து பற்றாக்குறையாகக் காணப்பட்டது. சந்தைக்கான திரவத்தன்மையினை உட்புகுத்தி அதன் மூலம் குறுங்காலப் பணச் சந்தை வீதங்கள் மீதான அழுத்தங்களைத் தளர்த்துவதற்கு ஓரிருவ, குறுங்கால மற்றும் தவணை நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் அதேபோன்று, திறைசேரி உண்டியல்களின் உடனடி கொள்வனவுகள் போன்றவற்றை மத்திய வங்கி தொடர்ந்து நடாத்தியது. எனினும், பற்றாக்குறைத் திரவத்தன்மை நிலைகள் விடாப்பிடியான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியமையால், மத்திய வங்கியானது 2019 மார்ச் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் 1.00 சதவீதத்தினால் 5.00 சதவீதமாகக் குறைத்தது. 2018 நவம்பர் மற்றும் 2019 மார்ச் போன்ற மாதங்களில் இரண்டு நியதி ஒதுக்கு விகிதக் குறைப்பின் மூலம் ஏறத்தாழ ரூ.150.00 பில்லியன் நிரந்தர திரவத்தன்மை உள்ளநாட்டு பணச்சந்தைக்குச் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக, உள்ளநாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மை நிலைமைகள் மேலும் முன்னேற்றங்கண்டதுடன் தொடர்ந்து 2019 ஏப்பிரல் நடுக்காலப்பகுதியளவில் மிகையான மட்டங்களுக்குள் மாறியது. திரவத்தன்மையானது 2019 செப்டெம்பர் வரை மிகையான மட்டத்தில் தொடர்ந்தும் காணப்பட்டது. 2018இன் நான்காம் காலாண்டுப் பகுதியில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் அரசாங்கப் படுகடன் நிகழ்ச்சித்திட்டம் குழப்பமுற்றமையினால் 2019 சனவரி காலப்பகுதியில் முதலாந்தர திறைசேரி உண்டியல் சந்தையில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட கொள்வனவுகள் மற்றும்

வரைபடம் 7.4

உள்ளநாட்டுப் பணச் சந்தையின் ரூபாய்த் திரவத்தன்மை மற்றும் திரவத்தன்மை முகாமைத்துவம்



வட்டி வீத அசைவுகள்

சந்தைத் திரவத்தன்மை, சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் குறுங்கால வட்டி வீதங்கள்

- 2018 செப்டெம்பரிலிருந்து பற்றாக்குறை மட்டத்தில் விடாப்பிடியாகக் காணப்பட்ட உள்ளநாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மையானது நாணயக் கொள்கை மற்றும் தொழிற்பாட்டு வழிமுறைகளின் விளைவாக படிப்படியாக முன்னேற்றமடைந்ததுடன் 2019 ஏப்பிரல் நடுப்பகுதியளவில் மிகையான மட்டத்திற்குள் திரும்பியது. வர்த்தக வங்கிகள் அனைத்து ரூபா பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கத்தக்க நியதி ஒதுக்கு விகிதம் 2018 நவம்பர் நடுப்பகுதியிலிருந்து



நாட்டுக்கான பன்னாட்டு முறிகளிலிருந்தான வருவாய்களின் மாற்றல்கள் சந்தையில் ரூபா திரவத்தன்மையில் ஓர் அதிகரிப்பினை ஏற்படுத்தின. 2019 மே தொடக்கம் யூலை இறுதிவரையான காலப்பகுதியில், மத்திய வங்கியானது மேலதிக திரவத்தன்மையினை ஓரிரவு, குறுங்கால மற்றும் நீண்ட கால மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல் போன்ற வகைகளிலான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக உள்ளீர்த்துக் கொண்டது. இருப்பினும், சந்தையில் ஒட்டுமொத்த மிகைத் திரவத்தன்மை காணப்பட்ட போதிலும், 2019 ஓகத்து ஆரம்பத்தில் வங்கிகளுக்கிடையிலான சமச்சீரற்ற திரவத்தன்மை பரம்பலினை இல்லாதொழிப்பதற்காக ஓரிரவு மற்றும் குறுங்காலங்களில் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களையும் அதேபோன்று, 2019 ஓகத்து இரண்டாம் வாரத்திலிருந்து திறைசேரி உண்டியல்களின் பல்வேறு உடனடி கொள்வனவுகளை மேற்கொள்ள மத்திய வங்கி கட்டாயப்படுத்தப்பட்டது. 2019 ஓகத்து இறுதியளவில் பணச் சந்தை திரவத்தன்மையானது பற்றாக்குறை மட்டத்திற்குள் திரும்பியமைக்கு மத்திய வங்கியிலுள்ள திறைசேரி உண்டியல்களின் முதிர்ச்சி, திறைசேரி உண்டியல்களின் முன்கூட்டிய முதிர்ச்சி, பரஸ்பர பரிமாற்றல்களின் முதிர்ச்சி மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீளளிப்புக்கள் அதேபோன்று செலாவணி வீதத்தின் ஒழுங்கற்ற சீராக்கங்களை பாதுகாப்பதற்கான வெளிநாட்டு செலாவணிகளின் விற்பனை என்பனவே பிரதான காரணங்களாகும். அதேவேளை, பணச் சந்தையில் காணப்பட்ட ஏறிவுசெய்யப்பட்ட நீடித்த திரவத்தன்மை பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு, 2019 செத்தெம்பர் 06 இலிருந்து நடைமுறைக்கு வரும்வீதத்தில் மத்திய வங்கியானது திறைசேரி முறிகளை உள்ளடக்குவதற்காக அதன் உடனடி கொடுக்கல்வாங்கல்களை விரிவாக்கியது. அதேசமயம், ஓரிரவு திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலங்களில் பங்குபற்றுதலிலிருந்து தடுக்கப்பட்டுள்ள தனியான முதனிலை வணிகர்களுக்கான ஓர் திரவத்தன்மை ஆதரவு வசதியானது 2019 செத்தெம்பர் 06ஆம் நாளன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, உள்நாட்டுச் சந்தையில் 2019 ஏப்பிரல் நடுப்பகுதி தொடக்கம் செத்தெம்பர் இறுதி வரையான காலப்பகுதியில் சராசரி ஓரிரவுத் திரவத்தன்மை மிகையானது ஏறத்தாள ௬.27.7 பில்லியனாகக் காணப்பட்டது.


• திரவத்தன்மை பற்றாக்குறையின் காரணமாக 2018 செத்தெம்பரிலிருந்து கொள்கை வீத வீச்சின் மேல் எல்லைக்கண்மையிலேயே தொடர்ந்தும் காணப்பட்ட ஓரிரவு அடிப்படையிலான வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பண வீதமானது, மேம்பட்ட திரவத்தன்மை நிலைமைகளாலும், மத்திய வங்கியின் கொள்கை வழிமுறைகளாலும் 2019 மாச்சிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. பணச் சந்தையில் நிலவிய பற்றாக்குறையான திரவத்தன்மை நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது 2018

செத்தெம்பரிலிருந்து 2019 பெப்புருவரி வரையிலான காலப்பகுதியில் கொள்கை வீத வீச்சின் மேல் எல்லைக்கண்மையிலேயே பெருமளவில் காணப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. 2019 மாச்ச ஆரம்பத்தில் நியதி ஒதுக்கு விகிதத்தில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பின் காரணமாக, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது கொள்கை வீத வீச்சின் நடுப்பகுதியினை நோக்கிச் சீராக்கப்பட்டது. 2019 மே இறுதியில் கொள்கை வீதங்களை 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டமையைத் தொடர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது கீழ்நோக்கி சீராகத் தொடங்கி 2019 யூலை இறுதியளவில் 7.70 சதவீதத்தினை அடைந்தது. 2019 ஓகத்தில் கொள்கை வீதங்களை மேலும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டமையைத் தொடர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது மேலும் குறைவடைந்ததுடன் அதன் பின்னர் கொள்கை வீத வீச்சின் நடுப்பகுதியினை அண்மிப்பதற்கு வழிகாட்டப்பட்டது. 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணமானது ஏறத்தாழ 153 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் அசைவுகளுடன் இணைந்து செல்லும் வீதத்தில் 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் நாளாந்த திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலங்களின் சராசரி நிறையேற்றப்பட்ட விளைவுகள் மற்றும் இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் என்பனவும் நகர்ந்தன. ஓரிரவு மற்றும் 12 மாத இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் 2018 இன் இறுதியில் காணப்பட்ட 9.00 சதவீதம் மற்றும் 11.80 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 செத்தெம்பர் இறுதியில் முறையே 7.45 சதவீதம் மற்றும் 10.58 சதவீதமாகக் காணப்பட்டன.

அரசு பிணையங்கள் மீதான விளைவுகள்

- 2019இன் இதுவரையான காலப்பகுதியில் அரசு பிணையங்கள் சந்தையின் விளைவுகள் குறிப்பிடத்தக்கதொரு வீழ்ச்சியைக் காட்டியிருந்தன. மிகையான சந்தைத் திரவத்தன்மை நிலைமைகள், தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை, நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகளுடனான வெளிநாட்டு நிதியிடலின் கிடைப்பனவு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட திறைசேரி முறிகளின் முதன்மை ஏலங்களின் முறைமை மற்றும் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றினால் அரசு பிணையங்கள் மீதான விளைவுகள் ஆண்டு காலத்தில் குறைந்து செல்லும் போக்கொன்றினை காட்டியிருந்தன. 2019 ஏப்பிரலில் மத்திய வங்கி வைப்புக்கள் மீதான அடிச்சு எல்லையை விதித்திருந்தமையும் சில வைப்பாளர்கள் சாதாரண வங்கி வைப்புக்களிலிருந்து அரசு பிணையங்களுக்கு நகர்வதற்கும்

வரைபடம் 7.5
முதலாந்தரசு சந்தையின் திறைசேரி உண்டியல் விளைவுகள்(அ)



வழிவகுத்திருக்கக்கூடுமென்பதால் விளைவு வீதங்கள் வீழ்ச்சியடைந்தமைக்குப் பங்களித்திருந்தது. மேலும், தனியார் குறைக்கான கொடுகடனின் குறைந்த வளர்ச்சிச் சூழலில் நியதி ஒதுக்கு விகிதம் இரண்டு படிமுறைகளில் 2.50 சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்டமை அரசு பிணையங்களில் வங்கிகள் அதிகளவில் முதலீடு செய்வதனை அனுமதித்தது. அதன்படி, செத்தெம்பர் காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட தற்காலிகமான மேல்நோக்கிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் 2019 செத்தெம்பர் வரையான ஆண்டு காலப்பகுதியில் 91-நாள், 182-நாள் மற்றும் 364-நாள் திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் 239, 224 மற்றும் 279 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.62 சதவீதம், 7.75 சதவீதம் மற்றும் 8.41 சதவீதத்திற்கு குறைவடைந்தன. திறைசேரி முறிகள் சந்தையில் 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் குறுங்கால மற்றும் நடுத்தர கால முதிர்வுகளின் மீதான விளைவுகள் ஏறத்தாழ 99-216 அடிப்படைப் புள்ளிகளினால் குறைவடைந்துள்ள அதேவேளையில், நீண்ட கால முதிர்வுகளின் மீதான விளைவுகள் ஏறத்தாழ 91-245 அடிப்படைப் புள்ளிகளினால் குறைவடைந்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில், 10-வருடம், 15-வருடம் மற்றும் 20-வருட நீண்ட கால முதிர்வுகளின் விளைவுகள் 2019 செத்தெம்பர் இறுதியில் முறையே 11.35 சதவீதம், 10.59 சதவீதம் மற்றும் 10.29 சதவீத அடிப்படைப் புள்ளிகளினால் குறைவடைந்துள்ளன. அதேவேளை, ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட குறுங்கால மற்றும் நடுத்தர கால இலங்கை அபிவிருத்தி முறிகளைப் பல்வேறுபட்ட நிலையான மற்றும் மிதக்கும் வீதங்களில் அரசாங்கம் வழங்கியுள்ளது. 2019 சனவரியிலும் 2019 மேயிலும் நடாத்தப்பட்ட பிந்திய ஏலங்களில் முறையே ஐ.அ.டொலர் 179.7 மில்லியனையும் ஐ.அ.டொலர் 165.5 மில்லியனையும் இலங்கை அபிவிருத்தி


முறிகளினூடாகத் திரட்டியுள்ளது. 2019 மேயில் நடாத்தப்பட்ட பிந்திய ஏலங்களில் 1-வருடம் 8 மாதங்கள் மற்றும் 2-வருடங்கள் 2 மாதங்கள் முதிர்ச்சியைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மிதக்கும் வீதங்களில் 6 மாத ஐ.அ.டொலர் இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்திற்கு மேலாக முறையே 3.53 சதவீதத்திலும் 3.20 சதவீதத்திலும் அதேபோன்று நிலையான வீதத்தில் முறையே 5.93 சதவீதத்திலும் 5.87 சதவீதத்திலும் வழங்கப்பட்டன. மேலும், அதே ஏலத்தின் கீழ் 2-வருடங்கள் 11 மாதங்கள் மற்றும் 3-வருடங்கள் 11 மாதங்கள் முதிர்ச்சியைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மிதக்கும் வீதங்களில் 6 மாத ஐ.அ.டொலர் லண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்திற்கு மேலாக முறையே 3.48 சதவீதத்திலும் 3.93 சதவீதத்திலும் வழங்கப்பட்டன. மேலும், 2019 மார்ச்சிலும் 2019 யூனிலும் முறையே ஐ.அ.டொலர் 2.4 பில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட இரண்டு நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கல்கள் நடாத்தப்பட்டதுடாகத் திரட்டப்பட்டுள்ளது. மாச்சில் மேற்கொள்ளப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கலில் 5 வருடம் மற்றும் 10 வருட முதிர்ச்சியினைக் கொண்ட முறிகள் முறையே 6.85 சதவீதத்திலும் 7.85 சதவீதத்திலும் அதே தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ஐக்கிய அமெரிக்க திறைசேரி விளைவுகளுக்கு மேலாக 441-521 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்டு வழங்கப்பட்டன. 2019 யூனில் மேற்கொள்ளப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கலில் 5 வருடம் மற்றும் 10 வருட முதிர்ச்சியினைக் கொண்ட முறிகள் முறையே 6.35 சதவீதத்திலும் 7.55 சதவீதத்திலும் அதே தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ஐக்கிய அமெரிக்க திறைசேரி விளைவுகளுக்கு மேலாக 460-553 அடிப்படைப் புள்ளிகளினைக் கொண்டு வழங்கப்பட்டன. இத்தகைய வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட படுகடன் பிணையங்களின் வழங்கல்கள் உள்நாட்டுப் படுகடன் சாதனங்களின் மீதான விளைவுகளில் காணப்பட்ட அழுத்தங்களை சில வரைமுறைகளுக்கேனும் குறைப்பதற்கு உதவியுள்ளது.

- முதலாந்தரசு சந்தை விளைவு அசைவுகளுடன் இணைந்து செல்லும் விதத்தில், விளைவு வளையியின் குறுகிய முடிவீடத்தில் செங்குத்தான கீழ்நோக்கிய நகர்வொன்றுடன் 2019இன் செத்தெம்பர் இறுதியில் அரசு பிணையங்களுக்கான இரண்டாந்தர சந்தையின் விளைவு வளையியும் கீழ்நோக்கி நகர்ந்திருந்தது. இதன்படி, இரண்டாந்தர சந்தையின் 91-நாள், 182-நாள் மற்றும் 364-நாள் கொண்ட திறைசேரி உண்டியல்களின் விளைவுகள் 2018இன் இறுதியில் காணப்பட்ட விளைவுகளுடன் ஒப்பிடும் போது 2019இன் செத்தெம்பர் இறுதியில் 201 அடிப்படைப் புள்ளிகளாலும், 221 அடிப்படைப் புள்ளிகளாலும், 255 அடிப்படைப் புள்ளிகளாலும் முறையே 7.66 சதவீதத்திற்கும், 7.76 சதவீதத்திற்கும்,



வரைபடம் 7.6

அரச பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தை விளைவு வளையி



8.36 சதவீதத்திற்கும் குறைவடைந்திருந்தன. இரண்டாந்தர சந்தையின் 2 வருட முறிகள் மீதான விளைவுகள் 245 அடிப்படைப் புள்ளிகளால் 8.71 சதவீதத்திற்குக் குறைவடைந்துள்ள அதேவேளை 5 வருட மற்றும் 10 வருட திறைசேரி முறிகள் 2018இன் இறுதியில் காணப்பட்ட விளைவுகளுடன் ஒப்பிடும் போது 2019இன் செத்தெம்பர் இறுதியில் 136 அடிப்படைப் புள்ளிகளாலும், 133 அடிப்படைப் புள்ளிகளாலும் முறையே 10.22 சதவீதத்திற்கும், 10.54 சதவீதத்திற்கும் குறைவடைந்திருந்தன.

வைப்புக்கள் மற்றும் கடன்வழங்கல் வீதங்கள்

- மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்குப் பதிலிருந்தும் வகையில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வைப்பு வீதங்கள் 2019 மேயிலிருந்து குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்துள்ளன. பொருளாதாரத்தில் நிலவுகின்ற வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல் சாதனங்களின் அதிகரித்த பெயரளவு மற்றும் உண்மை வட்டி வீதங்கள் மற்றும் நிதியியல் முறைமையினூடான நாணயக் கொள்கைப் பரிமாற்றப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான தேவைப்பாட்டின் அடிப்படையிலும், 2019 ஏப்பிரல் 26ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் நிதியியல் நிறுவனங்களுக்கு அவற்றின் நிதியிடல் செலவுகளைக் குறைப்பதற்காக வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் வைப்புச் சாதனங்களின் மீது வட்டி வீத அடியுச்ச எல்லை விதிக்கப்பட்டது. வைப்பு வட்டி வீதங்கள் மீது விதிக்கப்பட்ட அடியுச்ச எல்லை இறுக்கமற்ற திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை என்பவற்றின் ஆதரவால் வைப்பு வீதங்களில் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியொன்றினை

அட்டவணை 7.1


வட்டி வீதங்களின் அசைவுகள்

ஆண்டுக்கான சதவீதம்

வட்டி வீதம்	2018 முடிவில்	2019 செத் முடிவில்
கொள்கை வட்டி வீதங்கள்		
துணைநில் வைப்பு வசதி வீதம்	8.00	7.00
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	9.00	8.00
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப்பண வீதம்	8.95	7.45
அரச பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள்		
முதலாந்தரச் சந்தை (அ)		
திறைசேரி உண்டியல்கள்		
91-நாள்	10.01	7.62
182-நாள்	9.99	7.75
364-நாள்	11.20	8.41
திறைசேரி முறிகள்		
2-வருடம்	-	9.79
3-வருடம்	11.88	10.72
4-வருடம்	-	-
5-வருடம்	11.69	10.27
10-வருடம்	10.20	11.35
இரண்டாந்தரச் சந்தை		
திறைசேரி உண்டியல்கள்		
91-நாள்	9.67	7.66
182-நாள்	9.96	7.76
364-நாள்	10.91	8.36
திறைசேரி முறிகள்		
2-வருடம்	11.16	8.71
3-வருடம்	11.42	9.21
4-வருடம்	11.54	9.90
5-வருடம்	11.58	10.22
10-வருடம்	11.87	10.54
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் (ஆ)		
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்		
சேமிப்பு வைப்புக்கள்	0.50-8.50	0.20-7.00 (உ)
ஒரு வருட நிலையான வைப்புக்கள் (இ)	4.53-15.00	1.00-15.00 (உ)
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (ஈ)	8.81	8.51
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (ஈ)	10.85	10.46
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (ஈ)	10.94	8.40 (உ)
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் (ஈ)	11.27	8.67 (உ)
கடன்வழங்கல் மீதான வட்டி வீதங்கள்		
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம்	11.94	10.57
சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம்	14.40	14.04 (உ)
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம்	14.54 (ஊ)	13.84 (உ)
ஏனைய நிதியியல் நிறுவனங்கள் (எ)		
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்		
தேசிய சேமிப்பு வங்கி		
சேமிப்பு வைப்புக்கள்	4.00	4.00
ஒரு வருட நிலையான வைப்புக்கள்	10.50	9.83
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்(ஏ)		
சேமிப்பு வைப்புக்கள்	5.21-7.77	5.28-7.16 (உ)
ஒரு வருட நிலையான வைப்புக்கள்	11.63-13.21	10.75-11.57 (உ)
கடன் வழங்கல் மீதான வட்டி வீதங்கள்		
தேசிய சேமிப்பு வங்கி	6.75-16.25	3.46-16.50
அரச ஈட்டு முதலீட்டு வங்கி (ஈ)	10.50-20.00	10.25-19.50 (உ)
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் (ஏ)		
நிதிக்குத்தகை	16.17-28.80 (ஊ)	16.19-27.88 (உ)
வாடகைக் கொள்வனவு	15.16-18.65	13.28-20.79 (உ)
மேய் ஆதனங்களுக்கு எதிரான கடன்கள்	18.94-19.21 (ஊ)	16.50-20.29 (உ)
கம்பனி படுகடன் சந்தை		
தொகுதிக்கடன்கள்	12.00-14.75	12.88-15.50
வர்த்தகப் பத்திரம்	13.10-15.00	13.50-16.25
(அ) இறுதிபாகக் கிடைக்கப்பெற்ற ஒலத்தில் உள்ளவாறான சராசரி நிறையேற்றப்பட்ட விளைவு வீதங்கள்	முலங்கள்: கொழுப்பு பங்குப் பரிவர்த்தனை தொழில்நுட்ப நிதியியல் நிறுவனங்கள்	இலங்கை மத்திய வங்கி
(ஆ) வர்த்தக வங்கிகளால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டது		
(இ) உயர்ந்தபட்ச வீதமானது குறிப்பிட்ட வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட சிறப்பு வீதமாகும்		
(ஈ) 2018 யூலையில்லிருந்து அரசினால் வழங்கப்பட்ட மூத்த பிரிவுகளுக்கான சிறப்பு வைப்பு வட்டி வீதத்தின் தாக்கத்தினை நீக்குவதற்காக சிறப்பு வட்டி வீதமான 15 சதவீதத்திற்கு பதிலாக தொழில்நுட்ப சந்தை வட்டி வீதங்களைப் பயன்படுத்தி ச.நி.வைவீதமும் ச.நி.நி.வைவீதமும் கணிக்கப்பட்டுள்ளது. 2018 யூலையில்லிருந்து ச.நி.பு.வைவீதத்தையும் ச.நி.பு.நி.வைவீதத்தையும் கணிக்கப்படுவதற்கு இதே முறைப் பிரயோகிக்கப்பட்டுள்ளது.	(ஏ) தொழில்நுட்ப மாதங்களுக்காகத் திறப்பட்டுள்ள வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்களின் எல்லையானது உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளால் குறிக்கப்பட்ட சராசரி உயர்ந்தபட்ச மற்றும் குறைந்தபட்ச வீதங்களை அடிப்படையாகக் கொண்டது. 2019 இற்கான தரவு தற்சால்களானது.	(உ) விடையுடைய நோக்கங்களுக்கான கடன்வழங்கல் மட்டுமே
(உ) 2019 ஒகத்து இறுதியில் உள்ளவாறு	(ஊ) விடையுடைய நோக்கங்களுக்கான கடன்வழங்கல் மட்டுமே	
(ஊ) திருத்தப்பட்டது		
(எ) ஏனைய தேர்வுசெய்யப்பட்ட நிதியியல் நிறுவனங்களினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.		

வரைபடம் 7.7

தெரிந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்கள்




விளைவித்தது. இதன்படி, வட்டி உழைக்கும் அனைத்து புதிய வைப்புக்களையும் உள்ளடக்கிய வட்டி வீதமான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்புக்கள் வீதமானது 2019 ஏப்பிரல் இறுதியின் 11.24 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 8.40 சதவீதத்திற்கு 284 சதவீதப் புள்ளிகளால் குறிப்பிடத்தக்களவு மிதமடைந்தது. அதேவேளை, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான வட்டி உழைக்கும் அனைத்து வெளிநின்ற வைப்புக்களையும் உள்ளடக்கிய வட்டி வீதங்களின் அசைவுகளை வெளிப்படுத்துகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட வைப்புக்கள் வீதமானது 2019 ஏப்பிரல் இறுதியிலிருந்து 2019 செப்டெம்பரில் 46 அடிப்படைப் புள்ளிகளால் 8.51 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பெருமளவான நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற வைப்பு வீதங்களுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் சார்பளவில் தொடர்ந்தும் கணிசமானளவில் குறைவாகக் காணப்படுவதனால் வைப்பு வட்டி வீதங்களிலான வீழ்ச்சிக்கு மத்தியிலும் ஆண்டு காலத்தில் வைப்பாளர்கள் சாதகமான உண்மை வீதங்களின் வருவாய்களிலிருந்து தொடர்ந்தும் நன்மையடைந்துள்ளனர். கடன் வழங்கல் வீதங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதியுச்ச எல்லையினால் 2019 செப்டெம்பர் 24 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உரிமம்பெற்ற வங்கிகளின் வைப்புச் சாதனங்கள் மீது பிரயோகிக்கத்தக்க அதியுச்ச எல்லையை மத்திய வங்கி நீக்கியுள்ளது.

- ஆண்டுக் காலத்தில் சந்தை வட்டி வீதங்களைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு மத்தியிலும் கடன்வழங்கல் வீதங்களில் அவதானிக்கப்பட்ட கீழ் நோக்கிய இறுக்கமான போக்கினைக் கருத்திற்கொண்டு 2019 செப்டெம்பர் 24இல் உரிமம்பெற்ற வங்கிகளின் மீதான கடன்வழங்கல் வீதங்கள் மீது அதியுச்ச எல்லையை மத்திய

வங்கி விதித்துள்ளது. வைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட அதியுச்ச வரம்பிடல் மற்றும் பாரியளவிலான திரவத்தன்மையின் உட்புகுத்தல் என்பவற்றின் ஆதரவால் வர்த்தக வங்கிகளின் நிதியிடல் செலவுகளின் படிப்படியான வீழ்ச்சியினால், வர்த்தக வங்கிகளால் வாரமொன்றில் அவற்றின் முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட குறுங்கால கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீது பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்களின் அடிப்படையில் கணிப்பிடப்படும் வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதமானது 2018இன் இறுதியில் அறிக்கையிடப்பட்ட 12.09 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 செப்டெம்பர் இறுதியில் 160 அடிப்படைப் புள்ளிகளால் 10.49 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதங்களின் எளிய சராசரியின் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்ற மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதமானது 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 137 அடிப்படைப் புள்ளிகளால் 10.57 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. குறிக்கப்பட்ட மாதமொன்றில் வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து புதிய கடன்கள் மற்றும் முற்பணங்களின் வட்டி வீதங்களை உள்ளடக்கிய சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதமானது 2018 இறுதியிலிருந்து 2019 ஓகத்து இறுதியில் 70 அடிப்படைப் புள்ளிகளால் 13.84 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து வெளிநின்ற கடன்கள் மற்றும் முற்பணங்களின் வட்டி வீதங்களின் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமானது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 36 அடிப்படைப் புள்ளிகளால் 14.04 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, வங்கிவாரியான சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமானது 2018 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 10.96-17.25 சதவீத வீச்சுடன் ஒப்பிடுகையில் 2019 ஓகத்து இறுதியில் 9.99-17.14 சதவீத வீச்சிற்குள்

வரைபடம் 7.8

புதிய வைப்புக்கள் மற்றும் புதிய கடன்வழங்கல் வீதங்கள்



காணப்பட்டன. மேலும், முற்பணங்களின் பிணையவாரியான பகுப்பாய்வானது 2019 ஓகத்து இறுதியில் அனைத்து வகையான முற்பணங்களின் சராசரி நிறையேற்றப்பட்ட வட்டி வீதங்களின் மீது குறைவொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆவண உண்டியல்கள், அடகுபிடித்தலின் கீழான தங்கம் மற்றும் ஏனைய பெறுமதி வாய்ந்த உலோகங்கள், நிலையான, சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புக்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள், வர்த்தகத்திலான இருப்புக்கள் அரசு பிணையங்கள் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மற்றும் அசையாச்சொத்துக்கள், ஆதனம் மற்றும் பொறிகள் என்பவற்றினால் பிணையப்படுத்தப்பட்ட கடன்கள் மீதான வட்டி வீதங்கள் 2018 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட மட்டங்களுடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளன. பெருமளவான உண்மை கடன்வழங்கல் வீதங்களும் 2019 ஓகத்து இறுதியில் ஓரளவுக்கேனும் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டுள்ளன. சந்தை வட்டி வீதங்களுக்கான நாணயக் கொள்கைத் தீர்மானங்களின் பரிமாற்றுப் பொறிமுறையின் விளைத்திறனை மேம்படுத்துவதற்காக கடன் வழங்கல் வீதங்களிலான மந்தமான வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட உரிமம்பெற்ற வங்கிகளின் சந்தைக் கடன் வழங்கல் சாதனங்கள் மீது 2019 செத்தெம்பர் 24 இல் மத்திய வங்கி வட்டி வீத உச்ச எல்லையை விதித்துள்ளது.

படுகடன் சாதனங்கள் மீதான வட்டி வீதங்கள்

- கம்பனி படுகடன் சாதனங்களின் மீது பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்கள் 2019 இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் உயர்வாகவே காணப்பட்டன. குறுங்கால படுகடன் சாதனமொன்றாக விளங்குகின்ற வர்த்தகப் பத்திரங்களின் மீதான வட்டி வீதங்கள் 2018 இறுதியின் 13.10-15.00 சதவீத வீச்சுடன் ஒப்பிடும்போது 2019 இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 13.50-16.25 சதவீத வீச்சிற்கு அதிகரித்துள்ளது. அதேவேளை, 2018இல் அறிக்கையிடப்பட்ட 21 புதிய பட்டியல்களுடன் ஒப்பிடும்போது 2019இன் முதல் ஒன்பது மாதகாலப்பகுதியில் 9 கம்பனிகளால் 5 இலிருந்து 10 வருடங்கள் வரையான பல்வேறுபட்ட முதிர்ச்சிகளுடன் கூடிய கம்பனி தொகுதிக்கடன்களில் 17 புதிய பட்டியல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இத்தகைய வழங்கல்கள் மீது வழங்கப்படுகின்ற நிலையான வட்டி வீதமானது 2018 இறுதியிலிருந்து 12.00-14.75 சதவீத வீச்சுடன் ஒப்பிடும்போது 2019 செத்தெம்பர் இறுதியில் 12.88-15.50 சதவீத வீச்சிற்குள் காணப்பட்டன.

வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்

- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடன் பேணப்படுகின்ற வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீது பிரயோகிக்கப்படும்

வட்டி வீதங்கள் 2019 இன் முதல் ஒன்பது மாத காலத்தில் பெருமளவில் மாற்றமின்றித் தொடர்ந்துமிருந்தன. இதன்படி, ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்படும் தவணை வைப்புக்கள் மீது உழைக்கப்படும் வட்டி வீதங்கள் 2018இன் இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 2019 செத்தெம்பர் இறுதியில் 0.25-6.00 சதவீத வீச்சில் மாற்றமின்றியிருந்தது. எனினும், ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்படும் சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் 2018இன் இறுதியிலிருந்து 0.02-4.12 சதவீத வீச்சுடன் ஒப்பிடும்போது 2019 செத்தெம்பர் இறுதியில் 0.20-4.50 சதவீத வீச்சிற்குள் காணப்பட்டன. ஸ்ரேலிங் பவுனில் குறித்துரைக்கப்படும் தவணை வைப்புக்கள் மீது பிரயோகிக்கத்தக்க வட்டிவீதங்கள் 2018இன் இறுதியிலிருந்து 2019 செத்தெம்பர் இறுதியில் 0.10-3.50 சதவீத வீச்சிற்குள் மாற்றமின்றிக் காணப்பட்டன. ஸ்ரேலிங் பவுனில் குறித்துரைக்கப்படும் சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் 2019 செத்தெம்பர் இறுதியில் 0.10-2.46 சதவீத வீச்சிற்குள் பெருமளவில் மாற்றமின்றித் தொடர்ந்தும் காணப்பட்டன.

நாணயம் மற்றும் கொடுகடன் கூட்டுக்களிலான அசைவுகள் ஒதுக்குப் பணம்

- முக்கியமாக நியதி ஒதுக்கு விகிதத்தில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பின் காரணமாக பொருளாதாரத்தின் நாணயத் தளமாகக் கருதப்படும் ஒதுக்குப் பணமானது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் கடுமையான வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்துள்ளது. நியதி ஒதுக்கு விகிதமானது 2018 நவம்பரிலும் 2019 மார்ச்சிலும் இரு படிமுறைகளில் 2.50 சதவீதம் புள்ளிகளினால் குறைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ரூபியறு தாக்குதல்களினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள மந்தமான

வரைபடம் 7.9
நாளாந்த ஒதுக்குப் பணம் (அ)



(அ) நியதி ஒதுக்கு விகிதத்தின் குறைப்பினால் 2019 மார்ச் மற்றும் 2018 நவம்பரில் ஒதுக்குப் பணத்தின் சடுதியான குறைப்புக்கள். நாணயத்தின் பருவகாலக் கேள்வியினால் ஏப்பிறல் மாத காலத்தில் விரைவான அதிகரிப்புக்கள்.

பொருளாதார நடவடிக்கைகளின் விளைவுகளால் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களும் வீழ்ச்சியடைந்துள்ளதெனினும் அதன் பின்னர் சில ஏற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்டின் முதல் நான்கு மாதகாலப்பகுதியில் சந்தையில் நிலவிய உயர்ந்த வட்டிவீதங்களினால் அதிகரித்த சந்தர்ப்பச் செலவு அதேபோன்று டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகளின் முக்கியத்துவத்தின் வளர்ச்சியும் இவ்வீழ்ச்சிக்குப் பங்களித்துள்ளன. அதன்படி, ஒதுக்குப் பணமானது 2018இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 2.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்து இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 9.1 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளது. பெயரளவு நியதிகளில் ஒதுக்குப் பணமானது 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.64.9 பில்லியன் விரிவாக்கத்துடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்து இறுதியில் ரூ.913.4 பில்லியனுக்கு 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.47.7 பில்லியனால் குறைவடைந்துள்ளது. மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.52.9 பில்லியனால் 2019 ஓகத்து இறுதியில் ரூ.267.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 30.6 சதவீதமான எதிர்றை வளர்ச்சியொன்றாகக் காணப்பட்டது. சுற்றோட்டத்திலுள்ள நாணயமானது ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.5.2 பில்லியனால் 2019 ஓகத்து இறுதியில் ரூ.646.1 பில்லியனுக்கு சிறிதளவால் அதிகரித்துள்ளது. இதன்படி, சுற்றோட்டத்திலுள்ள நாணயமானது 2018இன் இறுதியிலிருந்த 7.2 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்து இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 4.3 சதவீதமான மிதமான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ளது.

- சொத்துகள் பக்கத்திலிருந்து நோக்கும்போது, மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் மிகையான விரிவாக்கத்தினை விஞ்சியதனால் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஒதுக்குப் பணத்தில் ஏற்பட்ட எதிர்மறையான வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளது. ஆய்வுக்குரிய காலப்பகுதியில் முக்கியமாக அரசிற்கான தேறிய கொடுகடனின் வீழ்ச்சியினால் வகை கூறப்பட்ட மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட குறைவானது தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் விரிவாக்கத்தினால் பகுதியளவில் எதிரீடு செய்யப்பட்டது. மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.9.6 பில்லியனான சிறிதளவான அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2019 இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.145.6 பில்லியனால் ரூ.65.0 பில்லியனுக்கு சுருக்கமடைந்துள்ளன. உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மையை உட்புகுத்துவதற்கான நோக்கில் முக்கியமாக 2018இன் பிற்பகுதியில் நேர்மாற்று

மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழ் கையேற்பு செய்யப்பட்ட மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகளின் (தேறிய மீள்கொள்வனவு நடவடிக்கைகள்) குறைப்பின் காரணமாக மத்திய வங்கியினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் குறைவடைந்துள்ளது. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகள் (தேறிய கொள்வனவு நடவடிக்கைகள்) ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.160.9 பில்லியனால் ரூ.112.1 பில்லியனுக்குக் குறைவடைந்துள்ளது. எனினும், 2018இன் இறுதியிலிருந்த தற்காலிக முற்பண நிலுவைகளில் பகுதியொன்று அரசாங்கத்தினால் ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய வங்கிக்கு மீளச் செலுத்தியமையைத் தொடர்ந்து 2019இற்கு ஒதுக்கப்பட்ட தொகையின் முழுமையான பயன்பாட்டுடன் இணைந்து அரசிற்கு வழங்கப்பட்ட தற்காலிக முற்பணங்கள் 2019 ஓகத்து இறுதியில் ரூ.39.2 பில்லியனால் ரூ.237.8 பில்லியனுக்கு அதிகரித்துள்ளன. இவற்றின் ஒன்றுசேர்ந்த விளைவுகளினால், ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் ரூ.121.9 பில்லியனால் குறைவடைந்துள்ளது. முக்கியமாக நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகளிலிருந்தான மாற்றல்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையிலிருந்தான மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணிகளின் கொள்வனவுகள் என்பவற்றினால் ஒப்பீட்டளவில் 2019இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.97.9 பில்லியனால் அதிகரித்துள்ளது. அதேவேளை, ஆய்வுக்குரிய காலப்பகுதியில் அரசு கணக்குகளுக்கான நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலிருந்தான பெறுகைகள், பன்னாட்டு நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி செய்நிறீட்டத்தின் கீழான நிதியப் பெறுகைகள் அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான பன்னாட்டு வங்கி உள்ளடங்கலான ஏனைய பன்னாட்டு முகவர்களுடனான பொறுப்புக்கள் என்பவற்றினால் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பினைவிடக் குறைவான வேகத்தில் இருப்பினும் கூட மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்கள் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிவடைந்துள்ளன.

குறுகிய பணம் (M₁)


- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மத்தியில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுடனும் இணைந்து குறிப்பாக ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் சார்பு ரீதியில் உயர்ந்த வைப்பு வட்டி வீதங்களினால் பொதுமக்கள் வசமுள்ள நாணயம் மற்றும் கேள்வி வைப்புக்களை உள்ளடக்குகின்ற குறுகிய பணமானது (M₁) 2018 இறுதியிலிருந்த 4.7

சதவீதமான ஆண்டுக்காண்டு வளர்ச்சியைத் தொடர்ந்து 2019 ஓகத்து இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.4 சதவீத வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்து மிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் வசமுள்ள நாணயம் மற்றும் கேள்வி வைப்புக்கள் இரண்டிலும் ஏற்பட்ட குறைவினால் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் குறுகிய பணம் குறைவடைந்துள்ளது. பொதுமக்கள் வசமுள்ள நாணயம் 2018 இறுதியில் இருந்த 7.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்து இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 1.8 சதவீதமான மிதமான வளர்ச்சியொன்றைப் பதிவு செய்துள்ளது. பெயரளவு நியதிகளில் 2019 இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் பொதுமக்கள் வசமுள்ள நாணயம் ரூ.2.9 பில்லியனால் சுருக்கமடைந்துள்ளது. அதேவேளை வர்த்தக வங்கிகளுடனான பொதுமக்கள் வசமுள்ள கேள்வி வைப்புக்கள் 2018இல் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 1.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்து இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 5.5 சதவீத வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ளன. பெயரளவு நியதிகளில் வட்டி உழைக்காத வைப்புக்களுக்கான கேள்வி குறைவடைந்தமைப் பிரதிபலிக்கும் வகையில் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளுடனான பொதுமக்கள் வசமுள்ள கேள்வி வைப்புக்கள் ரூ.9.7 பில்லியனால் சுருக்கமடைந்துள்ளது.

விரிந்த பணம் (M_{2b}) மற்றும் உள்நாட்டுக் கொடுகடன்

- மந்தமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் முக்கியமாக தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியிலான மெதுவடைதலினால் தூண்டப்பட்டு 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பண வளர்ச்சி (M_{2b}) தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது. இதன்படி, விரிந்த பண நிரம்பலின் (M_{2b}) ஆண்டுக்காண்டு வளர்ச்சியானது 2018 இறுதியின் 13.0 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2019 ஓகத்து இறுதியில் 7.7 சதவீதமாகக் காணப்பட்டது. கருத்திற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் எதிர்மறையான ஆண்டுக்காண்டு

வரைபடம் 7.10
விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்திற்கான பங்களிப்பு - M_{2b} (சொத்துக்கள் பக்கம்)



வளர்ச்சியொன்றினைப் பதிவு செய்துள்ள அதேவேளை 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் மிதமான விரிவாக்கம் நாணய வளர்ச்சிக்குச் சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.

- பொறுப்புப் பக்கத்தில், குறிப்பாக 2019இன் முதல் நான்கு மாத காலப்பகுதியில் தவணை வைப்புக்கள் மீது வழங்கப்பட்ட உயர்ந்த வட்டி வீதங்களுக்கு மத்தியிலும் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணத்தின் வளர்ச்சியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான பொதுமக்கள் வசமுள்ள தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பினால் தூண்டப்பட்டுள்ளது. இதன்படி, தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2018இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 14.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2019இன் முதல் எட்டுமாத காலப்பகுதியில் 8.3 சதவீதத்தால் (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியடைந்து 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பண நிரம்பலின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பங்களித்துள்ளது. பெயரளவு நியதிகளில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தவணை மற்றும்


7

அட்டவணை 7.2
உள்நாட்டுக் கொடுகடன் விரிவாக்கம் (M_{2b}) மற்றும் பங்களிப்புக் காரணிகள்

காலம்	பெறுமதி மாற்றம் (ரூ. பில்லியன்)				உள்நாட்டுக் கொடுகடனின் பங்கு (%)		
	உள்நாட்டு கொடுகடன்	தனியார் துறைக்கான கொடுகடன்	அரசுக்கான தேறிய கொடுகடன்	கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	தனியார் துறைக்கான கொடுகடன்	அரசுக்கான தேறிய கொடுகடன்	கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்
2016	939.6	743.9	212.6	-16.9	79.2	22.6	-1.8
2017	833.0	613.4	196.4	23.2	73.6	23.6	2.8
2018	1,327.3	762.1	346.7	218.4	57.4	26.1	16.5
சன - ஓகத் 2019	655.1	449.1	103.4	102.5	68.6	15.8	15.6
சன - ஓகத் 2019	291.8	64.7	235.7	-8.5	22.2	80.8	-2.9

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 7.11
வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்



சேமிப்பு வைப்புக்கள் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.560.1 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.281.2 பில்லியனால் அதிகரித்துள்ளது.


- மத்திய வங்கி மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் இரண்டினதும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பினால் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் விரிவாக்கமொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. பெயரளவு நியதிகளில், 2018இன் இறுதியுடன் ஒப்பிடும்போது வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2019 ஓகத்து இறுதியில் ரூ.168.8 பில்லியனால் அதிகரித்துள்ளது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகளின் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையிலிருந்து மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு செலாவணி கொள்வனவுகளினால் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.97.9 பில்லியன் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை, வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.70.9 பில்லியனால் அதிகரித்தமைக்கு கரை கடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பே முழுமையான காரணமாகும். இதன்படி, வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுப் பொறுப்புக்களிலான பாரிய வீழ்ச்சியினால் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.72.9 பில்லியனால் அதிகரித்துள்ளன. வதியாதோரிடமிருந்தான வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்புகளுக்கு மத்தியிலும், வெளிநாட்டு வங்கிகளில் இருந்தான குறைந்தளவான

கடன்பாடுகளின் விளைவால் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் குறைவடைந்துள்ள அதேவேளையில், வெளிநாட்டு வங்கிகளுடனான வைப்புக்களில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாக கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்துள்ளன. மாறாக, உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளினால் வெளிநாட்டு வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட வைப்புக்களின் வடிவிலான வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் மிதமான அதிகரிப்பினைப் பதிவு செய்துள்ள வேளையில், வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தான கடன்பாடுகளின் வடிவிலான வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.2.0 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ளன.

- முக்கியமாக 2019இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் மிதமான விரிவாக்கத்தினால் தூண்டப்பட்டு, வங்கித்தொழில் துறையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் குறைவான வேகமொன்றில் விரிவடைந்துள்ளன. பெயரளவு நியதிகளில், வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட ரூ.513.0 பில்லியன் கணிசமானளவான அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் ரூ.99.8 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2019இன் இதுவரையான காலப்பகுதியில் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட சிறிதளவான விரிவாக்கமானது முக்கியமாக அரசிற்கு வழங்கப்பட்ட கொடுகடனினாலேயே தூண்டப்பட்டுள்ளது.
- தேறிய உள்நாட்டுச் சொத்துக்களில், வங்கித்தொழில் முறைமையினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய

வரைபடம் 7.12

வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகள்



கொடுகடனானது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் அதிகரித்தமைக்கு அரசு பிணையங்களிலான முதலீடுகள் அதிகரிக்கப்பட்டதனூடாக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் அதிகரித்தமையே முழுமையான காரணமாகும். இதன்படி, வங்கித்தொழில் முறைமையினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் ரூ.103.4 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியின் ரூ.235.7 பில்லியனால் அதிகரித்துள்ளதுடன், 2018 இற்கான மொத்தப் பெறுமதி ரூ.346.7 பில்லியனாகவும் காணப்படுகின்றது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் ரூ.82.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.357.5 பில்லியனால் அதிகரித்துள்ளது. அரசு பிணையங்களிலான முதலீடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால், உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.92.1 பில்லியன் அதிகரிப்பினைத் தொடர்ந்து 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.345.2 பில்லியனால் குறிப்பிடத்தக்களவால் அதிகரித்துள்ளது. தனியார் துறைக்கான கொடுகடனுக்கு குறைந்தளவான கேள்வியுடைய சூழலொன்றில் 2018 நவம்பரிலும், 2019 மார்ச்சிலும் இரு வேறுபட்ட படமுறைகளில் நியதி ஒதுக்கு விகிதம் 2.50 சதவீதப் புள்ளிகளால் குறைக்கப்பட்டமையானது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு மேலதிக திரவத்தன்மையை வழங்கியுள்ளது. இது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் அரசு பிணையங்களின் முதலீடுகளில் குறிப்பிடத்தக்களவான அதிகரிப்பினை விளைவித்துள்ளது. எனினும், ஆய்வுக்குரிய காலப்பகுதியில் அரசு வங்கிகளுடனான அரசின் மேலதிகப் பற்று நிலுவைகள் ரூ.37.6 பில்லியனால் சுருக்கமடைந்துள்ளது. 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.9.4 பில்லியனளவான சுருக்கமொன்றினைத் தொடர்ந்து கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.12.3 பில்லியன் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை, மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகளில் (தேறிய மீள்கொள்வனவு நடவடிக்கைகள்) ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக மத்திய வங்கியிலிருந்து அரசினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேறிய கொடுகடனானது 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.20.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.121.9 பில்லியனால் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியொன்றைக் காட்டியுள்ளது.


- சில முக்கிய அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட மீள்கொடுப்பனவுகளின் முக்கிய காரணமாக 2019இன் முதல்

எட்டு மாத காலப்பகுதியில் அரசு கூட்டுத்தாபனங்களுக்கு வங்கித்தொழில் முறைமையினால் வழங்கப்பட்ட கொடுகடன் வீழ்ச்சியடைந்துள்ளது. வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.102.5 பில்லியன் மற்றும் 2018இன் ரூ.218.4 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.8.5 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது. இத்தகைய வீழ்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு அவற்றின் வெளிநின்ற பொறுப்புக்களில் ஏறத்தாழ ரூ.32.3 பில்லியனைத் தீர்ப்பளவு செய்துள்ள அதேவேளை, இவ்வாண்டு காலப்பகுதியில் சிறிலங்கன் எயர்லைன்சும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு அவற்றின் பொறுப்புக்களில் ரூ.4.2 பில்லியனை மீளச் செலுத்தியுள்ளது. எனினும், வங்கித்தொழில் துறையிலிருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.19.9 பில்லியனால் அதிகரித்துள்ள அதேவேளையில், ஆய்வுக்குரிய காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட ஏனைய சில அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கடன்பாடுகளும் அதிகரித்துள்ளன.

- கடந்த சில ஆண்டுகளாக எறிவுசெய்யப்பட்டதனை விட உயர்வாகக் காணப்பட்ட வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடனினைத் தொடர்ந்து முக்கியமாக அதிகரித்த சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள், மந்தமான பொருளாதார நடவடிக்கைகள்

வரைபடம் 7.13

முக்கிய துறைகளுக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி



மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 7.3

வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுகடனின் வகைப்படுத்தல் (அ)(ஆ)(இ)

ரூ. பில்லியன்

துறை	2018 யூன் இறுதியில்	2018 திசை இறுதியில்	2019 யூன் இறுதியில் (₹)	ஆண்டுக்காண்டு மாற்றம் (யூன் 18/யூன் 19)	
				பெறுமதி	%
வேளாண்மை மற்றும் மீன்பிடி	443.3	470.0	466.9	23.6	5.3
இதில், தேயிலை	102.3	100.0	106.1	3.8	3.7
இறப்பர்	27.5	34.4	28.0	0.6	2.1
தெங்கு	23.1	24.5	23.6	0.6	2.4
நெல்	33.8	35.7	37.3	3.5	10.3
மரக்கறி, பழங்கள் மற்றும் சிறு உணவுப் பயிர்கள்	28.1	37.9	33.0	4.8	17.2
மீன்பிடி	17.1	20.1	20.1	3.0	17.7
கைத்தொழில்	2,231.5	2,354.4	2,353.3	121.8	5.5
இதில், கட்டடவாக்கம்	1,069.7	1,133.8	1,137.3	67.6	6.3
உணவு மற்றும் குடிபானங்கள்	115.8	124.6	125.9	10.1	8.7
புடவைகள் மற்றும் ஆடைகள்	180.6	201.6	219.0	38.5	21.3
உருவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள், பொறிகளும்	196.7	202.7	194.9	-1.8	-0.9
போக்குவரத்துச் சாதனங்களும்					
பணிகள்	1,520.6	1,641.4	1,653.4	132.8	8.7
இதில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்	455.9	486.7	492.7	36.7	8.1
கற்றுலாத்துறை	190.1	198.3	207.5	17.4	9.1
நிதியியல் மற்றும் வியாபாரப் பணிகள்	356.3	396.3	361.0	4.7	1.3
கப்பலேற்றல், வான் போக்குவரத்து மற்றும் சரக்குப் பரிமாற்றம்	20.4	25.4	26.7	6.2	30.5
தனிப்பட்ட கடன்களும் முற்பணங்களும் (உ-)	1,081.2	1,267.4	1,351.8	270.6	25.0
இதில், நீண்டகால நுகர்வுப் பொருட்கள்	215.2	228.4	232.6	17.4	8.1
அடகுபிடித்தல்	156.2	171.7	188.0	31.8	20.4
கடனட்டை	92.8	106.6	119.1	26.3	28.4
மொத்தம்	5,276.6	5,733.1	5,825.5	548.9	10.4

- (அ) வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் காலாண்டு அளவீட்டின் அடிப்படையிலானது
- (ஆ) கடன்கள், மேலதிகப் பற்றுக்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட உண்டியல்கள் உள்ளடக்கலாகவும் சேகரிப்பு செயல்முறையிலுள்ள காசு விடயங்கள் நீங்கலாகவும்
- (இ) இவ்வட்டவணையிலுள்ள மொத்தப் பெறுமதிகள் அட்டவணை 7.2 இலுள்ள தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனிலிருந்து வேறுபடுவதற்குக் கணிப்பீட்டு முறைகளிலுள்ள வேறுபாடுகளை காரணமாகும்.
- (ஈ) தற்காலிகமானது
- (உ) 'கைத்தொழிலின்' கீழ் வகைப்படுத்தப்பட்டதும் 'கட்டடவாக்கத்தின்' கீழ் உள்ளடக்கப்பட்டதுமான தனிப்பட்ட விடமையுட்க் கடன்கள் நீங்கலாகவும் பாதுகாப்பு வலையமைப்பு திட்டத்துடன் தொடர்புடைய கடன்கள் உள்ளடக்கலாகவும்

மூலம்: இலங்கை மத்திய வங்கி

2018இல் அவதானிக்கப்பட்ட பேரண்டப் பொருளாதார சமயின்மைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசினாலும் மத்திய வங்கியினாலும் மேற்கொள்ளப்பட்ட நாணய, இறை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளின் காரணமாக 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் மிதமடைந்து காணப்பட்டது. அதன்படி, தனியார் துறைக்கான கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2018இன் இறுதியின் 15.9 சதவீத வளர்ச்சியொன்றுடன் ஒப்பிடும் போது 2019 ஓகத்து இறுதியில் 7.2 சதவீதத்திற்கு மெதுவடைந்துள்ளது. அதேவேளை, தனியார் துறைக்கான கொடுகடனின் சராசரி வளர்ச்சி 2018 காலப்பகுதியின் 15.3 சதவீத வளர்ச்சியின் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 10.3 சதவீதமாகக் காணப்படுகின்றது. பெயரளவு நியதிகளில், தனியார் துறைக்கான கொடுகடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.449.1 பில்லியன் கணிசமானளவான அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.64.7 பில்லியனால் மட்டும் அதிகரித்துள்ளது. வங்கித்தொழில் துறைக்கான மீள் கொடுப்பனவுகளை இயலுமைப்படுத்திய பல்வேறு வகையான செயற்றிட்டங்களின்

பேரில் அரசாங்கத்தினால் தனியார் ஒப்பந்தக்காரர்களுடனான பேணப்பட்ட நிலுவைகளின் தீர்ப்பனவுகள் மற்றும் உயிர்த்த ரூபியறு தாக்குதல்களினதைத் தொடர்ந்து பொருளாதார முகவர்களிடையே காணப்படுகின்ற நிச்சயமற்ற தன்மைகள் என்பனவும் கொடுகடனுக்கான கேள்வியைப் பாதித்துள்ளன. மேலும், வங்கித்தொழில் முறைமையின் தேறிய செயற்படாக்கடன்கள் அதிகரித்தமையின் காரணமாக வங்கிகளும் கொடுகடன்களை வழங்குவதில் முன்னெச்சரிக்கையுடனான அணுகுமுறையொன்றைப் பின்பற்றுகின்றன. முற்பணங்களின் பிணையவாரியான பகுப்பாய்வுகளுக்கிணங்க பிணையமல்லாத கொடுகடன் மற்றும் அடகுபிடித்தலின் கீழான தங்கம் மற்றும் ஏனைய பெறுமதி வாய்ந்த உலோகங்கள் மற்றும் அசையாத சொத்துக்கள் என்பவற்றுக்கெதிரான கொடுகடன் என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியின் முற்பணங்களின் ஒட்டுமொத்த விரிவாக்கத்திற்குப் பங்களித்துள்ள அதேவேளை, ஆண்டு காலப்பகுதியில் தனியாள் உத்தரவாதங்கள் மற்றும் வாக்குறுதிப் பத்திரங்கள் மற்றும் ஏனைய பிணையங்கள் என்பவற்றுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுகடன்கள் சுருக்கமடைந்துள்ளன.



வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொடர்பான காலாண்டு அளவீட்டின் அடிப்படையில் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் கீழான கொடுகடன் தவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளுக்குமான கொடுகடனின் வளர்ச்சி 2019இன் முதலரைப்பகுதியில் மெதுவடைந்துள்ளது. இதன்படி, வேளாண்மைத் துறைக்கான கொடுகடன் 2018இன் அதே காலப்பகுதியில் 16.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 2019 யூன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 5.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. மரக்கறி, பழப்பயிர்ச்செய்கை மற்றும் சிறிய உணவுப் பயிர்களுக்கான கொடுகடன் 2019 யூன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 17.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்ததுடன் மூலம் வேளாண்மைத் துறையின் அனைத்துத் துணைத் துறைகளுக்கான கொடுகடன் விரிவடைந்துள்ளது. மந்தமான கைத்தொழில் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளுடன் கைத்தொழில் துறைக்கான கொடுகடன் 2019 யூன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 5.5 சதவீதமான குறைவான வேகமொன்றிலேயே வளர்ச்சியடைந்திருப்பினும் கைத்தொழில் துறையின் பெரும்பாலான துணைத் துறைகளுக்கான கொடுகடன் பாய்ச்சல்களும் சாதகமான வளர்ச்சி வீதத்தைப் பதிவுசெய்துள்ளன. கைத்தொழில் துறையின் கீழான கட்டுமாணத் துறைக்கான கொடுகடன் 2018 யூன் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 18.5 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2019 யூன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 6.3 சதவீதமான குறைவான வேகமொன்றிலேயே வளர்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, பணிகள் துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட வளர்ச்சி 2018இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 14.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 2019 யூன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 8.7 சதவீதமாகக் காணப்படுகின்றது. கப்பலேற்றல், வான் போக்குவரத்து மற்றும் சரக்கு பரிமாற்ற துணைத் துறைகளின் கொடுகடன் பாய்ச்சல் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 30.5 சதவீதமான உயர்வான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ள போதிலும், முக்கியமாக உந்து ஊர்திகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளின் விளைவால் குத்தகைக் கம்பனிகள் துணைத் துறை 12.5 சதவீதத்தினால் சுருக்கமடைந்ததனால், நிதி மற்றும் வியாபாரப் பணிகள் துறை 1.3 சதவீதமான சிறிதளவு வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ளது. மாறாக தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் வகையின் கீழான கொடுகடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 11.2 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2019இன் முதலரைப்பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 25.0 சதவீதமான உயர்ந்த வீதமொன்றில் வளர்ச்சியடைந்துள்ளது. இத்துறையினுள், கடனட்டை மற்றும் அடகுபிடித்தலுக்கான கொடுகடன் 2018இன் அதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 13.2 சதவீதத்துடனும் 13.6 சதவீதத்துடனும் ஒப்பிடும்


போது 2019இன் முதலரைப்பகுதியில் முறையே 28.4 சதவீதத்தாலும் 20.4 சதவீதத்தாலும் கணிசமானளவில் வளர்ச்சியடைந்துள்ளன.

விரிந்த பணம் (M₄)

தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவான மெதுவடைதலினால் தூண்டப்பட்டு நிதியியல் அளவீட்டால் அளவிடப்படுகின்ற விரிந்த பண நிரம்பலின் (M₄) வளர்ச்சி 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மிதமடைந்துள்ளது. விரிந்த பணத்தின் (M_{2b}) இன் அதே போக்கினைப் பின்பற்றிய விரிந்த பணத்தின் (M₄) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2018இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 12.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 2019 ஓகத்து இறுதியில் 8.7 சதவீதத்திற்கு மெதுவடைந்துள்ளது. விரிந்த பணத்தின் (M₄) பொறுப்புப் பக்கத்திலிருந்து பார்க்கும் போது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் வசமுள்ள பொதுமக்களின் மொத்தத் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2018 இறுதியின் 12.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2019 ஓகத்து இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 9.0 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளன. ஆய்வுக்குரிய காலப்பகுதியில் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் வசமுள்ள தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2018இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 11.3 சதவீதத்துடனும் 1.0 சதவீதத்துடனும் ஒப்பிடும் போது 2019 ஓகத்து இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முறையே 15.0 சதவீதத்தாலும், 6.3 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளன. சொத்துக்கள் பக்கத்திலிருந்து பார்க்கும் போது, 2019இன்

வரைபடம் 7.14

சேமிப்பு மற்றும் தவணை வைப்புக்களின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி (M₄ இன்படி)



மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 7.4

விரிந்த பணத்தின் (M_4) சொத்துப்பக்கம்
(நிதியியல் அளவீட்டின்படி கணிப்பிடப்பட்டது)

ரூ. பில்லியன்

துறை	ஓகத்-18 முடிவில்	2018 முடிவில்	ஓகத்-19 முடிவில் ^(அ)	ஆண்டுக்காண்டு மாற்றம்			
				2018 முடிவில்		ஓகத்-19	
				பெறுமதி	%	பெறுமதி	%
நிதியியல் அளவீடு (M_4)	8,403.3	8,729.6	9,132.8	933.7	12.0	729.5	8.7
உள்ளடங்கும் காரணிகள்							
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	3.0	-133.7	41.9	-99.5	-291.2	38.9	1,281.6
நாணய அதிகாரசபைகள்	901.5	750.5	848.4	-95.6	-11.3	-53.1	-5.9
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	-734.6	-817.5	-746.6	-92.9	-12.8	-12.0	-1.6
உ.பெ.சி.வங்கிகள் மற்றும் உ.பெ.நி.கம்பனிகள்	-163.8	-66.7	-59.9	89.1	57.2	103.9	63.4
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	8,400.3	8,863.3	9,090.9	1,033.2	13.2	690.6	8.2
உள்நாட்டுக் கொடுகடன்	10,679.4	11,355.1	11,740.7	1,513.3	15.4	1,061.3	9.9
அரசிற்கான தேறிய கொடுகடன்	2,903.5	3,098.6	3,394.5	319.6	11.5	491.0	16.9
நாணய அதிகாரசபைகள்	245.8	471.3	349.5	246.3	109.4	103.7	42.2
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	2,026.1	2,043.9	2,401.4	100.5	5.2	375.3	18.5
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	565.5	518.6	563.2	-27.1	-5.0	-2.3	-0.4
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்	66.1	64.8	80.4	0.0	-0.1	14.3	21.7
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	639.5	755.4	746.9	218.4	40.7	107.4	16.8
தனியார் துறைக்கான கொடுகடன்	7,136.4	7,501.1	7,599.3	975.3	14.9	462.9	6.5
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	5,248.4	5,561.4	5,626.0	762.1	15.9	377.7	7.2
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	721.5	753.8	792.1	77.0	11.4	70.5	9.8
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்	1,166.5	1,185.9	1,181.2	136.1	13.0	14.7	1.3
ஏனைய விடயங்கள் (தேறிய)(ஆ)	-2,279.1	-2,491.8	-2,649.8	-480.1	-23.9	-370.7	-16.3

(அ) தற்காலிகமானது

(ஆ) ஏனைய சொத்துக்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களுக்கிடையிலான வித்தியாசமாகக் கணிப்பிடப்படுகிறது.

முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணத்தின் (M_4) விரிவாக்கத்தை உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் மற்றும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் இரண்டினதும் விரிவாக்கத்தின் காரணமாகும். இத்தகைய விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் ரூ.140.6 பில்லியனால் அதிகரித்துள்ள வேளையில் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.6.8 பில்லியனால் அதிகரித்துள்ளன.

- விரிந்த பணத்தின் (M_4) தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சியும் 2018 இறுதியின் 14.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஓகத்தில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 6.5 சதவீதத்தால் மெதுவடைந்துள்ளது. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சி 2018 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 11.4 சதவீதத்துடனும் 13.0 சதவீதத்துடனும் ஒப்பிடும் போது 2019

ஓகத்தில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முறையே 9.8 சதவீதத்திற்கும் 1.3 சதவீதத்திற்கும் குறிப்பிடத்தக்களவால் மெதுவடைந்துள்ளது. பெயரளவு நியதிகளில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் விரிவாக்கம் 2018இன் அதேகாலப்பகுதியின் ரூ.610.6 பில்லியன் விரிவாக்கத்துடன் ஒப்பிடும் போது 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.98.2 பில்லியனுக்கு வகைகூறியுள்ளதுடன் இது உள்நாட்டுக் கொடுகடனின் திரண்ட விரிவாக்கத்தின் 25.5 சதவீதத்திற்குப் பங்களித்துள்ளது. மேலும், விரிந்த பணக் (M_4) கூட்டுக்களின் அரசிற்கான தேறிய கொடுகடனானது பெயரளவு நியதிகளில் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.295.9 பில்லியனால் அதிகரித்துள்ளதுடன் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் முறையே ரூ.44.6 பில்லியனாலும் ரூ.15.7 பில்லியனாலும் இவ்விரிவாக்கத்திற்கு நேர்க்கணியமான பங்களிப்பினை வழங்கியுள்ளன.

எதிர்கால அபிவிருத்திகள்

- கடந்த பல ஆண்டுகளாக நெகிழ்ச்சி தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் நோக்கி மாறுவதற்கான முன்னிபந்தனைகளை



உள்ளகப்படுத்துவதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை மத்திய வங்கி ஏற்கனவே அடைந்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் இத்தகைய அடைவினை தக்கவைத்துக் கொள்ளுதல் முக்கியமானதொரு முன்னுரிமைகளிலொன்றாகக் காணப்படும். இம்முயற்சி இறைத்திரட்சியை நோக்கிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான கடப்பாடு அதேபோல வலுவான நாணய மற்றும் இறைக் கொள்கை ஒருங்கிணைப்பு போன்றவை தொடர்ந்தும் இன்றியமையாத நிபந்தனைகளாகவிருக்கும். 2019 காலப்பகுதியில், மத்திய வங்கித்தொழில் சட்டத்தில் திருத்தங்களை வரைவது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. மத்திய வங்கியின் சுயாதீனத்தினை வலுப்படுத்தல், மேம்பட்ட பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விலை உறுதிப்பாட்டிற்கான பலமான சட்ட ஆணையினை உருவாக்குதல் மற்றும் வினைத்திறனான இறை மற்றும் நாணய ஒருங்கிணைப்பினைக் கட்டியெழுப்புதல் ஆகியனவே முன்மொழியப்பட்ட திருத்தங்களின் முதன்மையான நோக்குகளாகும். இதனோடு இசைந்து செல்லும் விதத்தில், முன்மொழியப்பட்ட மத்திய வங்கித்தொழில் சட்டத்தின் முக்கியமானதொரு அம்சமாக மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் நாணய நிதியிடலில் கட்டுப்பாடுகள் காணப்படும். எதிர்பார்க்கப்பட்டவாறு, அரசாங்கத்தின் இறை திறைச் செயற்பாடு தொடர்தலானது தவிர்க்க முடியாததாக காணப்படுவதால் இலங்கைக்கான இறை ஒழுங்குவிதிகள் வலுப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2003ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இறை முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டத்திற்கான திருத்தமொன்றாக ஒன்றிணைக்கப்படவுள்ள இத்தகைய பிணிக் கும இறை ஒழுங்குவிதிகள், சிறந்த இறை ஒழுக்கத்தினை உறுதிப்படுத்துவதுடன் வளர்ச்சிக்குச் சாதகமான பொருளாதார சூழ்நிலை வளர்ச்சியினை உருவாக்குவதற்காக குறைந்த மற்றும் உறுதியான பணவீக்கத்தினை நிலைத்துநிற்கும் அடிப்படையில் தோற்றுவிக்கும் நெகிழ்ச்சிதன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்கான வெற்றிகர நிலைமாற்றலுக்கு மத்திய வங்கிக்கு ஆதரவினை உறுதிசெய்யும்.

- நாணயக் கொள்கையானது நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பணவீக்கத்தினை உறுதியாக வைத்திருந்து அதன் மூலம் வளர்ச்சிக்கு வசதியளிப்பதனை நோக்காகக் கொண்டுள்ள வேளையில், பணவீக்கத்தின் குறுங்கால நிரம்பல் பக்க

தளம்பல்களை நிவர்த்திசெய்வதற்காக அரசாங்கத்தினால் முன்கூட்டிய முயற்சிகள் மேற்கொள்ளுதல் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைமைகளின் தொடர்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் மீளெழுச்சிக்காக கொடுகடன் பாய்ச்சல்களின் தேவையான வளர்ச்சிக்கு மத்திய வங்கி வசதிப்படுத்தும். கேள்வித்தூண்டல், பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகளை மத்திய வங்கி வெற்றிகரமாக முகாமைசெய்கின்ற போதிலும் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டு அப்பாற்பட்ட காலநிலையால் தூண்டப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகளிலான அதிகரிப்பானது பணவீக்க எதிர்பார்க்கைகளின் உறுதிநிலையினை விரும்பத்தக்க மட்டமொன்றில் பேணுவதில் ஆபத்தொன்றினை ஏற்படுத்தும் இதனால் விலை உறுதிப்பாட்டினை உறுதிசெய்செய்வதற்காக அரசாங்கத்திடமிருந்தும் உரிய காலத்துடன் கூடிய பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மிக முக்கியமாகக் காணப்படுகின்றன.

- வைப்பு வட்டி வீதங்கள் ஓர் ஒற்றை இலக்க மட்டத்தினை அடைந்துள்ளமை தமது சேமிப்பிலிருந்தான வட்டி வருவாயில் தங்கியிருக்கும் பிரசைகளின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுமென்பதனால் குறிப்பாக மூத்த பிரசைகள் போன்ற சேமிப்பாளர்களுக்காக நியாயமான வருவாய்களுடன் கூடிய புதிய நிதியியல் சாதனங்களை அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமான தேவைப்பாடொன்றாக மாறியுள்ளது. நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ், பணவீக்கமானது நிலைத்திருக்கும் அடிப்படையில் நடு ஒற்றை இலக்க மட்டங்களின் பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் இது அண்மைக் காலங்களுக்கு அப்பால் ஒற்றை இலக்கச் சந்தை வட்டி வீதங்களை குறிக்கின்றது. இது, குறிப்பாக விரைவாக வயதடையும் சனத்தொகை தொடர்பில் வருவாய்களின் நியாயமான வீதங்களுடனான புதிய நிதியியல் வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையினை எடுத்துக்காட்டுகின்றது. குறைந்தளவான வட்டி வீத சூழ்நிலையில், வழக்கத்துக்கு மாறாக உயர்ந்த வருவாய்கள் வழங்கப்படுமென கூறப்படுகின்ற அனுமதியளிக்கப்படாத நிறுவனங்களை அணுகுவதனை பொதுமக்கள் தவிர்த்தல் வேண்டும். இத்தகைய முதலீடுகள் பொதுமக்களின் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்ட சேமிப்புக்களை இழப்பதற்கு வழிவகுக்கலாம்.